

## வெளிநாட்டு ஊழியர்களின் ஒன்றுகூடலைக் கலைப்பதற்கானத் தடுப்பு நடவடிக்கைகள்

அன்பார்ந்த முதலாளிகளே,

24 மார்ச் 2020 அன்று, கொவிட்-19 மேலும் பரவுவதைக் குறைக்கத் தேசிய அளவில் மேலும் கடுமையான நடவடிக்கைகளைப் பல-அமைச்சு நிலைப் பணிக்குழு அறிவித்தது.

2. தம் ஓய்வு நாள்களில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களுக்கிடையே பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்க எதிர்ப்பார்க்கப்படுகிறார்கள். தேசிய அளவில் மேலும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், தம் ஓய்வு நாள்களில், வெளிநாட்டு ஊழியர்கள், இந்தக் கால கட்டத்தில் தங்கள் இல்லங்களிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3. முக்கியமான சிறு சிறு எடுபிடி வேலைகள் இருப்பின், வெளிநாட்டு ஊழியர்கள், கூடுமானவரைத் தங்கள் விடுதியிலுள்ள அல்லது தங்கள் இல்லங்களின் அருகாமையிலுள்ள வசதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பொழுதுபோக்கு மையங்கள் திறந்திருக்கும். அதனால், சிறு சிறு எடுபிடி வேலைகளைக் கவனிக்க, வெளிநாட்டு ஊழியர்கள், தகுந்த வசதிகளை நாடலாம். வெளியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், வெளியில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு, காரியம் முடிந்ததும் வீடு திரும்ப வேண்டும். வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், மற்றவருடன் கைக்குலுக்காமல் இருப்பது அல்லது உணவைப் பகிர்ந்துக்கொள்ளலாமல் இருப்பதன் மூலம், உடல் ரீதியான தொடர்பைக் குறைத்துக்கொள்ளலாம், மற்றும் ஒருவரிடமிருந்து ஒருவர் பாதுகாப்பான இடையெளியைப் பின்பற்ற வேண்டும்.

4. வெளிநாட்டு ஊழியர்கள் உட்புறங்களில் சந்திக்கும்போது, கூட்ட அளவைப் பற்றிய ஆக அண்மையில் வெளியிடப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி நடந்துக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் ஒன்றுகூடுவது அல்லது லிட்டில் இந்தியா போன்ற கூட்ட நெரிசல் மிக்க இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

5. வெளிநாட்டு ஊழியர்கள் வெளியில் பெருங்கூட்டங்களாக கூடுவதால், மனித வள அமைச்சின் அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக கூட்டங்களைக் கலைக்க நடவடிக்கை மேற்கொள்வர். நேரடிச் சோதனைகளையும் அதிகரிப்பார்கள். ஒத்துழைக்க மறுக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி அட்டை ரத்து செய்யப்படும்.

6. இந்த அறிவுரையை, முதலாளிகள் தம் ஊழியர்களுக்குத் தெரியப்படுத்துமாறு நினைவூட்டப்படுகிறார்கள். மனித வள அமைச்சின் அதிகாரிகள், ஒன்றுகூடலைக் கலைப்பதற்கான சோதனை நடவடிக்கைகளைச் செயல்பூர்வமாக மேற்கொள்வர்.

7. கொவிட்-19 பரவல் மெதுவடையக் கூட்டுச் சமூகப் பொறுப்பு மிக முக்கியமானது. கொவிட்-19 கிருமித்தொற்றைக் கடந்துச் செல்ல முதலாளிகள், தங்கு விடுதி இயக்குநர்கள் மற்றும் ஊழியர்கள் எங்களுடன் இணைந்து செயலாற்றுமாறு நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

8. ஆக அண்மைய நிலவரங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ள, [www.moh.gov.sg](http://www.moh.gov.sg) எனும் சுகாதார அமைச்சின் இணையத் தளத்தை அடிக்கடி நாடுங்கள்.